

Kerala Gazette No. 6 dated 7th February, 2017.

**PART I**

**Section iii**



**கேரள அரசு**

சட்ட (சட்டமியற்றல்-பி) துறை

அறிக்கை

எண் 20053/ச. இ. பி. 2/2015/சட்டம். திருவனந்தபுரம், 2015 அக்டோபர் 3  
1191 கன்னி 17/  
1937 அஸ்வினம் 11.

2015 அக்டோபர் 3-ம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

எஸ். குமாரி சுதா,  
சிறப்புச்செயலர் (சட்டம்).

2015-ன் அவசரச்சட்டம் எண் 16

**2015-ன் கேரள நிலவரி (திருத்த) அவசரச்சட்டம்**

இந்தியக்குடியரசின் அறுபத்தி ஆறாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

1961-ன் கேரள நிலவரி சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்குரிய அவசரச்சட்டம்.

முகவுரை.—1961-ன் கேரள நிலவரி சட்டம் பின்வரும் தேவைகளுக்காக மேலும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதாலும்;

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் திருப்தியுறுவதாலும்;

தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213-வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்:—(1) இந்தஅவசரச்சட்டம் 2015-ன் கேரள நிலவரி (திருத்த) அவசரச்சட்டம் என்று அழைக்கப்படலாம்.

(2) 2014 செப்டம்பர் 30-ம் தேதி இது அமலுக்கு வந்ததாக கருதப்பட வேண்டும்.

2. 1961-ன் 13-வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்:—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலத்தில், 1961-ன் கேரள நிலவரி சட்டத்தில் (1961-ன் 13) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என்று குறிப்பிடப்படும்) பிரிவு 3-ல் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.

3. பிரிவு 6-ல் திருத்தம்:—முதன்மை சட்டத்தின் பிரிவு 6-ல் துணைப் பிரிவு (1)-க்கு பதிலாக பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்படவேண்டும், அதாவது:—

பிரிவு 7-ன் துணைப்பிரிவு (2)-ன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பிரிவு 5-கீழ் சுமத்தப்பட்ட அடிப்படை ஆண்டு வரி விகிதம் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

#### அட்டவணை

##### i. பஞ்சாயத்து பகுதிகளுக்கு

8 ஆர் (Are) வரை	.. ஆர்-க்கு (Are) ரூபாய் 1
2 ஹெக்டர் வரை	.. ஆர்-க்கு (Are) ரூபாய் 2
2 ஹெக்டருக்கு மேல்	.. இரண்டு ஹெக்டருக்கு அதிகமான நிலத்திற்கு, ரூபாய் 400 மற்றும் ஆர்-க்கு (Are) ரூபாய் 5-ம் சேர்த்து

ii. நகர பஞ்சாயத்து மற்றும் நகராட்சி மன்ற பகுதிகளுக்கு

3 ஆர் (Are) வரை	.. ஆர்-க்கு (Are) ரூபாய் 2
2 ஹெக்டர் வரை	.. ஆர்-க்கு (Are) ரூபாய் 4
2 ஹெக்டருக்கு மேல்	.. இரண்டு ஹெக்டருக்கு அதிகமான நிலத்திற்கு, ரூபாய் 800 மற்றும் ஆர்-க்கு (Are) ரூபாய் 10-ம் சேர்த்து

iii. மாநகராட்சி பகுதிகளுக்கு

2 ஆர் (Are) வரை	.. ஆர்-க்கு (Are) ரூபாய் 4
2 ஹெக்டர் வரை	.. ஆர்-க்கு (Are) ரூபாய் 8
2 ஹெக்டருக்கு மேல்	.. இரண்டு ஹெக்டருக்கு அதிகமான நிலத்திற்கு, ரூபாய் 1,600 மற்றும் ஆர்-க்கு (Are) ரூபாய் 20-ம் சேர்த்து

குறிப்பு:—2014 செப்டம்பர் 30-ம் தேதியோ அல்லது அதற்கு பிறகோ செலுத்தப் பட்ட அதிக அளவிலான வரி, மேலும் செலுத்த வேண்டிய நிலுவையில் சரி செய்யப்படும்.